

TNTP150003822023



Presented on : 22-08-2023
Registered on : 23-08-2023
Decided on : 04-08-2025
Duration : 1 years, 11 months, 13 days

சார்பு நீதிமன்றம், துறையூர்.
முன்னிலை .. திரு. C.விஜய் கார்த்திக் **M.A,M.L.,**
சார்பு நீதிபதி,
துறையூர்.

2025-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 04 ம் நாள் திங்கட்கிழமை

அசல் வழக்கு எண்.111/2023

CNRNo.TNTP150003822023

கனரா வங்கி,

Erstwhile Syndicate Bank Amalgamated with
Canara Bank as per the G.O.No.GSR 155(E), Dt:04.03.2020)

புத்தனாம்பட்டி கிளை,

வங்கிக்காக முதுநிலை மேலாளர்.

... வாதி

// எதிராக //

1. வினோதினி
2. ஜெயபிரகாசம்

... பிரதிவாதி

இந்த வழக்கானது இறுதியாக 25.07.2025-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வாதிக்காக வழக்கறிஞர் திரு. V. சரவணன் அவர்கள் ஆஜராகியும், 1-ம் பிரதிவாதியை அழைத்தும் ஆஜராகாததால் தோன்றா தரப்பினராக்கப்பட்டும், 2-ம் பிரதிவாதி தரப்பில் வழக்கறிஞர் திரு.N. உத்திராபதி அவர்கள் ஆஜராகி பதிலுரை தாக்கல் செய்யாததால் தோன்றாதரப்பினராக்கப்பட்டும், வாதி தரப்பு சாட்சி மற்றும் சான்றாவணங்களை பரிசீலனை செய்தும், வாதி தரப்பில் நிகழ்த்திய வாதங்களை கேட்டும், இதுநாள்வரை இம்மன்ற பரிசீலனையில் இருந்து வந்து இன்று இந்நீதிமன்றம் பிறப்பிக்கும்.

தீர்ப்புரை

வாதி வங்கியில் இந்த பிரதிவாதிகள் பெற்றுக்கொண்ட அசல் தொகை ரூ.1,60,000/-க்கு தற்போதைய வழக்குரை தொகை ரூ.3,22,699.00ம் அதற்கு 11.05% வட்டியும், செலவுத்தொகையும் சேர்த்து நீதிமன்றம் குறிப்பிடும் காலத்திற்குள் செலுத்தவேண்டுமென்றும் தீர்ப்பாணை பிறப்பிக்க கோரியும், செலவுத்தொகை கோரியும் வாதி வங்கியால் உ.வி.மு.ச கட்டளை 7 விதி 1 -ன் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வாதியின் வழக்குரையின் சுருக்கம்.

(2.1)தாவா 1-ம் பிரதிவாதி B.E (EEE) படிப்பதற்காக வாதி வங்கியில் கல்விக்கடன் கோரி கடந்த 21.12.2012-ம் தேதி விண்ணப்பித்தார். மேற்படி விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து வங்கி கடந்த 30.01.2013-ம் தேதி ரூ.1,60,000/- ஐ கடன் கணக்கு எண்.63637650000424-ல் கடன் வழங்க வங்கி ஒப்புக்கொண்டது. 1-ம் பிரதிவாதி பெற்ற கடன் தொகைக்கு 1-ம் பிரதிவாதியும் மற்றும் 1-ம் பிரதிவாதியின் தகப்பனாரான 2-ம் பிரதிவாதியும் அக்கடன் தொகைக்கு 12.75% வட்டி வீதம் சேர்த்து 60 சம மாத தவணைகளில் வங்கிக்கு செலுத்துவதாக ஒப்புக்கொண்டு பிரதிவாதிகள் வங்கிக்கு 30.01.2013-ம் தேதியில் கல்விக்கடன் ஒப்பந்த பத்திரம் எழுதிக்கொடுத்துள்ளார்கள். அதன்படி 30.06.2017-ம் தேதி தவணை ஆரம்பித்து 30.05.2022 -ம் தேதிக்குள் தவணை தொகையை செலுத்தியிருக்க வேண்டும். பின்னர் பிரதிவாதிகள் இருவரும் கடன் நிலுவை தொகையை ஒப்புக்கொண்டு 20.05.2019, 13.04.2021 தேதிகளில் பிரதிவாதிகள் இருவரும் கடன் நிலுவை ஒப்புதல் கடிதங்கள் எழுதிக்கொடுத்துள்ளனர். இந்நிலையில் பிரதிவாதிகள் ஒப்புக்கொண்ட தவணைப்படி கடன் தொகையை செலுத்தாத காரணத்தினால் தொகையை செலுத்த கோரி பிரதிவாதிகளுக்கு பலமுறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டது. அதன் பின்னிடும் கடன் தொகையை திருப்பி செலுத்தவில்லை. வழக்கு உரிய காலவரையறைக்குள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, மேற்படி கடன் தொகைகளை வசூலிக்க வேண்டி இவ்வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், குறிப்பிட்டுக்கூறியுள்ளார்.

3.பிரதிவாதிகள் ஆஜராகி எதிர்வாதம் செய்யாததால் தோன்றாதரப்பினராக கருதப்பட்டுள்ளார்.

4.தாவாவிற்கான விசாரணையின்போது வாதி வங்கியின் கிளை மேலாளர் கோமதி வா.சா.1 ஆக விசாரிக்கப்பட்டு அவர் மூலமாக வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.7 வரையிலான ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்கில்

பிரதிவாதிகளுக்கு உரிய அறிவிப்பு அனுப்பப்பட்டும் பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி எதிர்வழக்குரை எதுவும் தாக்கல் செய்யாததால் பிரதிவாதிகள் வருகையில்லா எதிரவராக கருதப்பட்டு வாதி தரப்பில் முன்னிறுத்தப்பட்ட சாட்சி மற்றும் சான்றாவணங்களின் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்படுகிறது.

தீர்வு .. இந்நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்படவேண்டிய பிரச்சினை யாதெனில் எதிரவரில்லா நிலையிலும் வாதியின் வழக்கு நிரூபிக்கப்பட்டிருக்கிறதா? வாதி கோரியுள்ள பரிகாரம் வாதிக்கு கிடைக்கத்தக்கதா? என்பதேயாகும்.

(5.1)வாதி தரப்பு வாதம் கேட்கப்பட்டது. வாதி தரப்பு சாட்சியம் மற்றும் சான்றாவணங்கள் வழக்கு கோப்புடன் இணைத்து பரிசீலிக்கப்பட்டது. வாதி வங்கி பிரதிவாதிகளுக்கு எதிராக தாவா தொகையை பின்வட்டியுடன் வசூல் செய்ய வேண்டி இவ்வழக்கை தாக்கல் செய்துள்ளது. வாதி வங்கியான சிண்டிகேட் வங்கி தற்போது கனரா வங்கியாக அழைக்கப்படுகிறது என்பதை காட்ட 04.03.2020-ம் தேதியிட்ட Gazette Notification வா.சா.ஆ.1 ஆக குறியீடு செய்யப்பட்டுள்ளது. 1,2 பிரதிவாதிகள் வாதி வங்கியில் கல்வி கடன் கோரியிருக்கிறார்கள் என்பது கடனுக்கான விண்ணப்பம் வா.சா.ஆ.2-ன் மூலம் அறியமுடிகிறது. அவர்களுக்கு ரூ.1,60,000/-ம் கடன் வழங்க வாதி வங்கி இசைவளித்துள்ளது என்பதையும், அதனை பிரதிவாதிகள் பெற்றுக்கொண்டு ஒப்பந்தம் எழுதிக்கொடுத்துள்ளார்கள் என்பதையும், வா.சா.ஆ.3,4 -ன் மூலம் அறியமுடிகிறது. 1,2 பிரதிவாதிகள் கடன் தொகையை ஒப்புக்கொண்டும், உரிய வட்டியுடன் சேர்த்து செலுத்துவதாகவும், ஒப்புக்கொண்டு 1,2 பிரதிவாதிகளும் சேர்ந்து வங்கிக்கு கடன் நிலுவை ஒப்புதல் கடிதம் எழுதி கொடுத்துள்ளார்கள் என்பதை வா.சா.ஆ.5,6 -ன் மூலம் அறியமுடிகிறது. வா.சா.ஆ.5,6 மூலம் தாவா காலவரையறை சட்டத்தினால் பாதிப்படையவில்லை என்பது அறியமுடிகிறது. பிரதிவாதி பெற்ற கடன் தொகை இன்னும் செலுத்தப்படாமல் நிலுவையிலுள்ளது என்பதை வா.சா.ஆ.7-ன் மூலம், அறியமுடிகிறது. மேற்கண்ட வாதி தரப்பு சான்றாவணங்களை நிரூபிக்கும் முகமாக வாதி வங்கியின் கிளை மேலாளர் வாய்மொழி சாட்சியமளித்திருக்கிறார். மேற்படி சாட்சியத்திற்கும், சான்றாவணங்களுக்கும் எதிராக பிரதிவாதிகள் தரப்பில் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. தோன்றாதரப்பினராகியுள்ளார்கள்.

(5.2)வங்கிக்கணக்கு பேரேட்டின் நகலான வா.சா.ஆ.7 -ன் படி தாவா நிலுவை தொகையை அறியமுடிகிறது. வாதி தரப்பு ஆவணங்களை நிரூபிக்கும் முகமாக வா.சா.1-ன் சாட்சியம் அமைந்திருக்கிறது. மேற்கண்ட வாதி தரப்பு சான்றாவணங்கள், வாதி தரப்பு சாட்சியம் ஆகியவைகளுக்கு எதிரான சாட்சியங்கள் இல்லை. எனவே, வாதி தரப்பு சான்றாவணங்களும், வாதி தரப்பு சாட்சியமும் வாதி வங்கியின் வழக்கை நிரூபிக்கிறது என்று இந்த நீதிமன்றம் தீர்மானிக்கிறது. மேற்படி கடனானது கல்வி

கடன் என்பதை ஆவணங்களின் மூலம் அறியமுடிகிறது. வாதி வங்கியின் வழக்கு, ஆவணம் மற்றும் வாய்மொழி சாட்சியத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டிருப்பதால் வாதி கோரியுள்ள தொகைகளை பிரதிவாதிகளிடமிருந்து பெறுவதற்கு வாதி வங்கிக்கு உரிமையுண்டு என்றும் வாதி தாவாவில் கோரிய பரிகாரம் வாதிக்கு கிடைக்கத்தக்கது என்றும் இந்த நீதிமன்றம் தீர்மானிக்கிறது.

இறுதியாக, வழக்கு செலவுத்தொகையுடன் அனுமதிக்கப்படுகிறது. வழக்குரை தொகை ரூ.3,22,699.00-ம் அசல் தொகை ரூ.1,60,000/-க்கு வழக்கு தாக்கல் செய்த தேதியிலிருந்து தீர்ப்பு தேதி வரை 9.00% வட்டியும், தீர்ப்பு தேதியிலிருந்து தொகை வசூலாகும் தேதி வரை 6% பின்வட்டியும், பிரதிவாதிகள் வாதி வங்கிக்கு செலுத்த வேண்டுமென்று தீர்ப்பளிக்கப்படுகிறது.

இன்று 2025-ம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 04-ம் நாள் சுருக்கெழுத்து தட்டச்சுருக்கு மொழியப்பட்டு அவரால் நேரடியாக கண்ணியில் தட்டச்சு செய்யப்பட்டு பிழைதிருத்தம் செய்யப்பட்டு திறந்த நீதிமன்றத்தில் அவையறியபகரப்பட்டது.

சார்பு நீதிபதி,
துறையூர்.

வாதி தரப்பு சாட்சிகள்

வா.சா.1 .. கோமதி

வாதி தரப்பு சான்றாவணங்கள்

- | | | | |
|-----------|----|------------|--|
| வா.சா.ஆ.1 | .. | 04.03.2020 | அரசு அறிவிப்பு |
| வா.சா.ஆ.2 | .. | 21.12.2012 | கடன் விண்ணப்பம் |
| வா.சா.ஆ.3 | .. | 30.01.2013 | பொது ஒப்பந்தம் |
| வா.சா.ஆ.4 | .. | 31.10.2013 | 1-ம் பிரதிவாதி வங்கிக்கு எழுதிக்கொடுத்த கடிதம் |
| வா.சா.ஆ.5 | .. | 20.05.2019 | கடன் நிலுவை ஒப்புதல் கடிதம் |
| வா.சா.ஆ.6 | .. | 13.04.2021 | கடன் நிலுவை ஒப்புதல் கடிதம் |
| வா.சா.ஆ.7 | .. | 21.05.2022 | வங்கி கணக்கு விவரப்பட்டியல் |

பிரதிவாதி தரப்பு சாட்சிகள், சான்றாவணங்கள் .. இல்லை.

சார்பு நீதிபதி,
துறையூர்.